1972 ஆகஸ்ட் 18]

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ)&(இ) அரசு இவ்வேலைக்கு இன்னும் அனுமதி தரவில்லை.

East Coast Road.

*59. Q.—Thiru V. ISVARMURTI : Will the Hon. the Minister for Public Works be pleased to state :

(a) whether any Central aid has been given for the execution of the East Coast Road in this State from Madras to Kanyakumari; and

(b) if so, the details thereof ?

கிழக்குக் கடற்கரைச் சாலை.

திரு. வ. ஈஸ்வரமூர்த்தி : மாண்புமிகு பொதுப் பணி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன் :

(அ) இம்மாநிலத்தில், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையில், கிழக்குக் கடற்கரைச் சாலையை அமைப்பதற்கு மத்திய உதவி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா ?

(இ) ஆமெனில், அதன் விவரங்கள் யாவை ?

The Hon. Thiru S. J. SADIQ PASHA : (a) Yes.

(b) The Government of India have approved the grant of the following aid so far to the works relating to the East Coast Road :

(1) Grant of Rs. 41 lakhs for two works.

(2) Loan of Rs. 261.00 lakhs for 40 works.

திரு. எஸ். ஜெயராம ரெட்டியார் : தலைவரவர்களே, இந்தக் கடற்கரைப் பாதை இப்போது எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரையில் போடப்பட்டிருக்கிறது ? இன்னும் எவ்வளவு பாக்கியிருக்கிறது ?

மாண்புமிகு எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, பாக்கி எவ்வளவு இருக்கிறது என்பதைச் சொல்வதற்கு நேரம் போதாது. இந்தச் சாலையின் மொத்த நீளம் சுமார் 480 மைல்கள். முதலில் இது ரூபாய் 13 கோடி திட்டமாகப் போடப்பட்டது. பின்னர் மத்திய அரசு இதை இரண்டாகப் பிரித்து நடத்தச் சொன்னர்கள். அதன்படி ஆறு கோடி ரூபாய்த் திட்ட

மென்றும் எட்டு கோடி ரூபாய்த் திட்டமென்றும் பிரிக்கப்பட்டது. முதலில் மத்திய அரசே இதை மான்யமாகக் கொடுக்கும் திட்டம் என்று சொன்னார்கள். பின்னர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடனாகக் கொடுங்கள் என்று கேட்டோம். கேட்டுக் கேட்டு இப்போது இரண்டு கோடி ரூபாய்தான் கிடைத்திருக்கிறது.

THIRU G. VASANTHA PAI : Sir, does it connect Muthukadu and Thiruvanmiyur in the East Coast Road which is going *via* Mahabalipuram to Kanyakumari.

THE HON. THIRU S. J. SADIQ PASHA : Yes, Sir.

Multi-storeyed Building.

* 60. *Q.*—THIRU V. ISVARMURTI : Will the Hon. the Minister for Public Works be pleased to state :

(*a*) whether there is any proposal to construct multi-storeyed building behind Anna Statue in Mount Road, Madras; and

(*b*) if so, the details thereof?

பல மாடிக் கட்டடம்.

திரு வ. ஈஸ்வரமூர்த்தி : *மாண்புமிகு பொதுப் பணி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன் :*

(அ) சென்னை, அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலைக்குப் பின்புறமாக பல மாடிக் கட்டடம் கட்டும் செயற் குறிப்பு ஏதேனும் உள்ளதா ?

(இ) ஆமெனில், அதன் விவரங்கள் யாவை ?

மாண்புமிகு திரு எஸ். ஜே. சாதிக் பாட்சா : *(அ) ஆம்.*

(இ) இந்த செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது.

Pedestrian Subway Opposite to Moore-Market.

*61. *Q.*—THIRU M. ARUMUGASWAMI : Will the Hon. the Minister for Public Works be pleased to state :

(*a*) whether there are proposals under the consideration of the Government to put up a pedestrian subway opposite to Moore-Market on the Poonamallee High Road. Madras; and

(*b*) if so, the details thereof ?